

ஹி:

வேதாந்த தீபிகை

என்றும்

ஸ்ரீ அஹோபிலமடத்து ஶிவ்ய ஸபைப்

பத்தி ணக.

ஸம்புடம் 3.] ப்ரமாந்திசங்கு கார்த்திகை. [ஸஞ்சிகை 10.

பத்ராதிபர்:—என். வாணாதேவாசார்யர்.

1. பத்ராதிபரின் குறிப்புகள்	361.
2. ஸ்ரீ ஸ்ரோதாத்ர ரத்நம் ஸ்ரீ. என். வாணாதேவாசார்யர்	369.
3. தர்மவ்யாதோபாக்யாங்கு ஒரு பெராணியின்	377.
4. புல்கக விமர்சங்	382.
5. ஸ்ரீயடக்தப் பிசியாது	383.
6. கழுதங்கள்	389.
7. பிரிவுகளின் அறிக்கை	390.
8. கைவலர் முஜாாஃ சட்டம்	391.

ஸ்ரீ அஹோபிலமடத்து ஶிவ்ய ஸபையின் கார்யத்துப்பியால்
பரதி மாலம் ப்ரசாம் செய்யப்படும்.

கலாரத்காரம் அச்சாபிள், சென்னை.

Copy-right reserved.

THE VEDANTA DIPAKA.

A MONTHLY TAMIL JOURNAL

OF

HINDU RELIGION AND PHILOSOPHY.

Editor.—S. VASUDEVACHARIAR B. A., L. T.

Vol. 3—No. 10.

November 1913.

NOTICE.

All contributions etc. should be addressed to The Editor, and all business letters, money orders etc. to The Manager, the Vedanta Dipika, 11 Kesavaperumal Sannidhi Street, Mylapore, Madras. Communications intended for publication in the succeeding issue should, as far as possible, reach the Editor not later than the 15th of the month. The Secretaries of affiliated associations are requested to send in every month advertisements and reports of meetings for publication.

Subscribers are requested to send their subscriptions for Vol. 3 as early as possible. Intending advertisers are requested to apply to the Manager for terms.

பத்ரிகைக்கு விஷயங்கள் எழுதுவது “பத்ராதிபசி” என்கிற விளாஸ்த்திர்கும், சம்ஹங்கள் அனுப்புவதும், கட்டணம் கட்டுவதும், விளா மாறதல்கள் அறிவிப்பதும், மற்றெல்லா விஷயங்களும் “மாண்றி, வேதா த்தீர்த்தை, கோவப்பேந்யாள் ஸந்தித்திவிதி, யசிலாப்பூர்” என்கிற விளா ஸத்திர்கும் அனுப்பப்படவேண்டும்.

நங்களோடு மாண்ததிலும் 15க்குள் கிடைக்கும் விஷயங்கள் தாக் காத்தாக மாண்தது வள்ளுக்கையில் ப்ரசரம் செய்யப்படும். பரதி மாண்மூலம் பிரிவுகளின் கார்யத்துப்பிரிகள் அங்கங்கு உடக்கும் விஶேஷ உருத்தாங்களை திரிகையில் ப்ரசரம் செய்யும்பொருட்டு எழுதி அனுப்பவேண்டுமென்று கேட்டு கொள்ளுகிறோம். அந்த தாரர்கள் எல்லாரும் மூன்றாவது வருஷச் சாலை விளம்பரியல்லாமல் அனுப்பவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறோம்.

வருஷம் 1-க்குக் கட்டணம் ரூபாய் 2.

362



H. E. LADY HARDINGE
Vicerine



H. E. LORD HARDINGE
Viceroy

ஸ்ரீ�.

ஸ்ரீ3தெ கூஷ்டருவிலூவாபுருஷனை தகி:

வேதாந்த. திபிகை

என்னும்

ஸ்ரீ அஹாபிலமடத்து ஶிஷ்யஸபைப் பத்ரிகை.

பத்ராதிபர் :— எஸ். வாஸாதேவாசார்யர்.

ஸம்புடம் 3.] ப்ரமாத்சஸுபு கார்த்திகையீ [ஸங்சிகை 10.

பத்ராதிபரின் குறிப்புகள்.



“திருவாவதககிணம் தீரைவண்டு ராவிகாராஸரவாராவை
ரா உயாதெ வவாரடககாவாவாவாதாநாலே விஜய
வைவை ரதிராஸூ செய்தவாரு” [ஸ்ரீ பாகவதம் 1-9-33.]

லார்ட் ஹார்டிஞ்ஜ் என்னும் நமது வைஸ்ராய், இந்த நவம்
பர் மாஸம் 24-ல் இவ்விடம் வருகிறார் என்பது
வைஸ்ராயின் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். நம்முடைய
நல்வரவு. சக்ரவர்த்தியின் ப்ரதிநிதியாக அவர் நமது மத்
யத்தில் வரும்பொழுது, அவருக்கு நாம் ஸ்வா
கதம் சொல்லவேண்டியது நமது தர்மமே; ஆனால், இவர் விஷய
த்தில் இந்த ஸ்வாகதத்தை, நமது தர்மமென்று மாத்ரமல்லா
மல், அத்யந்தம் ப்ரியமென்றும் மிகுந்த ஆங்கநத்துடன் நாம்
செரல்லத் துணிகிறோம். ராஜ்யபரிபாலங் விஷயத்தில் தர்மத்தை
விட்டு நழுவாமல் இவர் நடந்து வருவதையும், இவர் ப்ரஜைக
ளிடத்தில் தமது புத்ராதிகளிடம் போலவே மிகுந்த வாஞ்சை
வைத்திருப்பதையும் நாமெல்லாரும் அறிவோ மானகயால், சக்ர

வர்த்தித் திருமகன் ப்ரஜைகளின்மீது வைத்திருந்த ப்ரீதியை அறிந்த குஹன், அவன் தனது ஸ்தாநத்தை அடைந்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டவுடன் பரமாந்த பரிதனைய் அவனை ஸ்வாகதம் சொல்லி அழைத்ததுபோல, நாமும், நமக்கு அத்யங்தம் ப்ரியத்தைச் செய்யவேண்டும் என்னும் அபிஸந்தியையுடைய இந்த ஸாஹ்ருத்தை,

“ ஹாஷதம் தெ தீஹாவாஹோ தவையைவிடா இஹி ।

வயங்பூஷ்டாஹவாஹைத்தீஹாஹை ராஜூங்பூஶாயிதஃ ॥ ”

என்று நல்வரவுக்குரிய வார்த்தையைச் சொல்லி அழைப்போம். நமக்கும் இந்த வைஸ்ராய்க்குமுள்ள ப்ரேஷ்ய பர்த்ரு பாவம், குஹ அுக்கும் ஸ்ரீராமனுக்கு மிருந்ததுபோல இல்லாமலிருந்தாலும், இவர் நமக்கு ஸம்ரக்ஷகஸ்தாநத்தி லிருக்கிறார் என்பதிலும், நாம் அவருடைய ப்ரஜைகளென்பதிலும் எவ்வித ஸங்தேஹமுமில்லை; இவர் ராஜ ப்ரதிவிதியாக இருப்பதால், நாம் நம்முடைய ஸர்வ ஸ்வத்தையும் இவருக்கு நிவேதநம் செய்வதும் உசிதமேயாகும்.

இப்பொழுது நமக்கு ராஜஸ்தாநத்தி லுள்ள பிந்ந ஜாதியர்களான இந்த ஆங்கல பேளமர்கள் விஷயத்தில் ஹிந்துக்களான நாம் பாவிக்கும் விஸ்வாஸம் ருஜ்வான விஸ்வாஸமாகுமா? ஸ்பர்ஶத்தையும் போஜந ப்ரதிபோஜநத்தையும் இந்த ஆங்கல பேளமர்களுடன் அங்கிகரிக்காம லிருக்கும் இந்த ப்ராஹ்மண வைதி கர்களாகிற நாம் அவர்களிடத்தில் கொண்டாடும் விஸ்வாஸமெல்லாம் கபடமரன் விஸ்வாஸமாகவே இருக்கவேண்டுமென்றே? என்று சில பெரியோர்கள் ஈங்கிக்கிறார்கள். இந்த ஸங்கை, வஸ்து ஸ்திதியைத் தெரிந்துகொள்ளாமையாலும் ஹிந்துமதக் கொள்கைகளில் விபரீத பாவனையினாலும் உண்டாகின்றது என்றே நாம் நிச்சயமாகச் சொல்வோம். வேதத்தையும் அதன் உபப்ராஹ்மணங்களையும் ப்ரமாணமாக ஒத்துக்கொண்டு இங்கலீஷ் பாஷாஜ்ஞாந மின்றிக்கே வைதிக தர்மத்தை அநுஷ்டித்துவரும் ஆஸ்திகர்களுள் தென் இந்தியா வாவிகளான பெருத்த ஜங ஸமுஹத்தை நாம் நன்றாக அறிவோம். அவர்களிடம் ராஜ விஸ்வாஸம் பூர்ணமாக இருக்கின்றது என்றும், அந்த விஸ்வாஸம் கபடமற்ற தென்றும் நம்முடைய அநுபவத்தைக்கொண்டு நாம் தைர்யமாகச் சொல்லக்கூடும். இந்த வாஸ்தவத்தை வைதிகர்களோடு

வைதிகர்களாகப் பழகும் நம்மைப் போன்றவர்கள் அறிவார்களே தவிர, உபபங்கர்களாகவும் உயர்ந்த ஸ்திதியிலிருப்பவர்களாகவு முள்ள பெரியோர்கள் அறியார். உங்கதல்ஸ்திதியிலிருந்தபடியே அதற்கு அந்துபமான வ்யாபாரத்தில் ப்ரவ்ருத்தித்துக்கொண் டிருக்கும் பெரியோர்களுக்கு, அவர்களுடன் ஸார்வகாலிக ஸம்பாக்கம் நேராமலிருக்கும் வைதிக ஹிந்து ஜங்களுடைய அபி ஸந்தியையும் நடத்தையையும், ஸரியானபடி உணர்ந்து சொல்லத் தகுந்த திறமை எப்படி ஸம்பவிக்கும்? இது விஷயத்தில் நம்மைப் போன்றவர்களுடைய வாக்குமே ஸ்ரத்தேயமாகவேணும்.

தவிரவும், ஸாஸ்த்ரத்தையே நம்பும் இந்த ஹிந்துவைதிகர்கள் அந்த ஸாஸ்த்ர விதிகளுக்கு விபரீதமாக ஒருங்களும் அதுவிடுக்கத் துணியார்.

“யா ஆவிடிஸ்ரீஸாஸு நிதூசீவ பூவதூதெ ।

தயா நரொஞ்சூரா ராஹு ஸு பூஹவ ஸுதூ யசூயோஃ ॥

ராஜோ ஸுதூஂ சு யசூஷு ராஜோ காறுவதாஂ காறுமா । ,

ராஜோ இதா விதாவெவவ ராஜோ ஹிதகரோ நாணாா”

யதிசா வெவஸ்ருவண்டாகூரா வராணஸ இஹாவும் ।

விஶௌஷாதெ நரொஞ்சூரண வூதெதந இஹதா ததஃ ॥

[பூர்ணாயனம் அயோத்யாகாண்டம் 67 33 - 35.]

[த்ருஷ்டியானது, ஸரீரத்திற்கு ஹித ஸாதகமாகவும் அஹித நிவாரகமாகவும் எப்பொழுதும் ப்ரவ்ருத்திக்கிறதுபோல, ராஜாவும் ப்ரஜைகளின் விஷயத்தில் எப்பொழுதும் ஸத்ய தர்மங்களுக்குக் காரணமாகவே ப்ரவ்ருத்திக்கிறான். ப்ரஜா ஸமுதாயத்திற்கு ராஜாதான் ஸர்வ விதமான பந்து. ஸர்வ ப்ரகாரரச்சனாஞ்சபமான சரித்ரத்தால் தர்மராஜன் முதலிய தேவதைகளும் ராஜாக்களுக்கு நிகராகிறாரில்லை] என்னும் பூர்ணாயன வாக்யங்களையும், இன்னும் இவைபோன்ற கணக்கில்லாத ஸ்மருதி வாக்யங்களையும் ஸர்வ ப்ரமாணமாகக் கொண்டு வர்த்திக்கும் ஹிந்துகள், இவைகளுக்கு விபரீதமாக எப்படி ராஜத்ரோஹத்தை மநஸ்வில் நினைப்பார்கள்? இந்தத் தேசாத்தில் முற்காலத்திலிருந்த சூத்ரிய ராஜர்களிடம், பின்க ஜாதியர்களான ப்ராஹ்மண ப்ரஜைகள், கீழ்க்

குறியவைபேர்ன்ற ஶாஸ்த்ரங்களின் ப்ராமணயத்திற்குக் கட்டுப்பட்டு அளவற்ற விஸ்வாஸத்துடன் வர்த்தித்து வங்கிருப்பதை நாம் படிக்கவில்லையா? “கதநாடி விவைவதி-ஷுராதயவைதோ நாடி தூயி தா-வரிவொதூ வெய்யாகூதூ பூஜோதாம்” என்னும் வாக்யம், ஒரு ப்ராஹ்மண கவியால் ப்ராஹ்மண பாத்ரத்தின் முகத்தில் ஒரு கூத்ரிய ராஜனைக் குறித்து ப்ரயோகம் செய்யப்பட்ட டிருக்கிண்றதன்றே? இப்படியெல்லாம் அக்காலங்களில் ஜாதிபேதம் ராஜவிஸ்வாஸுத்திற்கு ப்ரதி பந்தகமாகாம விருக்க, இப்பொழுது மாத்ரம் ப்ரதிபந்தகமாகுமோ? இதன் யதார்த்தமாவது - இந்த விஸ்வாஸத்திற்கு ஜாதி நியாமகமே அன்று, தர்மமே நியாமகமாகின்றது என்பதுதான். ஸ்வஜாதீயங்க இருந்தாலும் ஒருவன் தர்மத்தை ஸரிவர அது ஷ்டிக்காவிட்டால் அவனிடம் விஸ்வாஸம் வைக்கக் கூடாதென்றும், பின் ஜாதீயங்க இருந்தாலும் தர்மத்தை யதாக்ரமம் அது ஷ்டித்து வருமவனையே நாம் விஸ்வவிக்கவேண்டுமென்றும் நமது ஶாஸ்த்ரம் நமக்குப் போதிப்பிக்கின்றது. ஆகையால், ‘இக்காலத்திய நம்முடைய ஆங்கல பேளமராஜர்களிடத்தில் நமக்கு விஸ்வாஸம் ஸம்பவிக்காது’ என்று சொல்லுபவர்களை, பெரியதொரு அபத்தத்தையே பேசுகிறார்கள் என்று நாம் உறுதியாகச் சொல்வோம்.

ஶாஸ்த்ரப்படி அதுஷ்டாந்யங்களைச் செய்துவரும் நம்முடைய விஷயத்தில், தர்மத்திலிருந்து நழுவாமவிருக்கும் ஆங்கல பேளம ராஜர்கள் அதிஶங்கைப் படுவதற்குக் கொஞ்சமேனும் காரண மில்லை. ஸ்பர்ஶத்தையும் போஜங் ப்ரதிபோஜங்த்தையும் ஹிங்குக்கள் அங்கீரியாதது ராஜவிஸ்வாஸமில்லாமையைக் காண்பிக்கின்றது என்று சொல்வது ஸரியான தர்க்கமே யாகாது. ஹிங்குக்களிடம் ஶாஸ்த்ர நம்பிக்கையும், ஆங்கலபேளமர்களிடம் தர்மயமான பரிபாலங்கும் எவ்வளவுகாலம்வரையில் இருக்கின்றன வோ, அவ்வளவு காலம்வரையில் இவ் விருவர்க்குள் பரஸ்பரம் விஸ்வாஸமும் அஸாதாரணமான ஒரு ஸமாதாங்கும் நிலைபெற்று நிற்குமென்று நாம் உறுதியாகச் சொல்வோம். மற்றை எவர்கள் எவ்வளவுதாரம் ராஜத்ரோஹத்தைச் சிந்தித்து ஆங்கலபேளமர்களிடம் தவேஷத்தைப் பாராட்டினாலும், ஶாஸ்த்ர பிருக்களான

ஹிந்துக்கள் ராஜ விஸ்வாஸத்தை உறுதியாக அவஸம்பித்தே நிற்பார்கள் என்பதில் கொஞ்சமேனும் ஆகோஷபமேயில்லை. தர்ம மிருக்கு மிடத்தில் விஸ்வாஸம் ப்ரவ்ருத்திப்பது அவர்களுக்கு நைஸர்க்கிகம்.·

மேலும், ஆங்கல போமர்கள் இந்தத் தேசாத்திற்கு வந்தது முதல், ப்ரஜைகளுடைய ஸ்ரேயோபிவ்ருத்தியைக்குறித்து அவர்கள் பட்டிருக்கும் ஸ்ரமத்தை இந்த ந்மது ஹிந்துக்கள் நன்றாக அறிவார்கள். வ்யக்தி நிஷ்டமான சிலு காதாசித்க தோஷங்களை விலக்கிவிட்டால், ஆங்கலபோம பரிபாலங்ம் நமது கோஷமத்தின் பொருட்டே நிஷ்பந்நமாகி யிருக்கிறது என்பது இவர்களுடைய மங்ஸ்வில் த்ருடமாகப் பதிந்திருக்கிறது. அப்படியிருக்ககையில், “கூரதெய் நாஹி நிஷ்டாதி:” என்று கருதக்நதா தோஷத்தி விருந்து நடுங்கும் இவர்களின்மீது கருதக்நதா ஸ்ரோகமான விஸ்வாஸாஸத்பாவத்தை ஆரோபிப்பது அத்யந்தம் ந்யாயவிருத்தம். இவர்கள் விஸ்வாஸாவிஷ்கரணம் செய்வதெல்லாம் அநார்ஜுவம் என்று சொல்வதும் ஒரு பெரிய அநீதி. ஸாத்விகர்களாகவும் ருஜா-ஸ்வபாவ முள்ளவர்களாகவு முள்ள இவர்களை வேஷத்தாரி களென்று சொல்வதைவிட வேறு பெரிய பாபத்தை நாம் அறி யோழி. தத்வாதத்வங்களை உள்ளபடி அறியும் ஸ்வபாவமுள்ள நம்முடைய வைஸ்ராய், எனியவர்களுடைய வார்த்தை யென்று நம்முடைய வசநத்தை அவிஸ்வவிக்காமல், நாம் இப்பொழுது சொல்லும் ஸ்வாகதத்தை விஸ்வாஸத்தால் நிறைந்திருக்கும் ஹ்ருதயத்திலிருந்து ஆர்ஜுவத்துடன் வருவதாக உணர்ந்து, அதைத் தக்கிண தேசாத்திலுள்ள ஸாஸ்த்ர பீருக்களான வைதிக ஹிந்துக்களுடைய ஸ்வாகதமாக கருப்பையுடன் அங்கீகரிக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறோம். யதார்த்தமாகவே, இந்த வைஸ்ராயின் நல் வரவைப் பூர்வ ஸ-க்ருதத்தின் பலமென்றே நாம் நினைந்து அது மாத்ரம் ஆங்த பரிதர்களாக இருக்கிறோம் என்பது உண்மை.

கடைஷ்டவேநா யதவி ஹ-வதெ நாயரீமி: பூ-ஹ-ஸ்
காநிஷ்டாதி: வர-கை-வணா-வ யொ-ஜநா-நா-ஸ-தா-நி!

கு-நா-பூ-ஷ-ஸ-ஹ-ஹ-வ-க-ந-த-வேநா-த-யொ-நா-த-த-ந-வ-க
காநிஷ்டா-நா-த-ஸ-பூ-ஷ-ஸ-ஹ-ஹ-வ-க-ந-த-வேநா-த-யொ-நா-த-த-ந-வ-க ||

சீ. திவான் பலமுரு டி. டி. ரங்காசார்யர் முதலிய ஏழு பெயர்கள், சீ. வண் ஸட்கோப சீ. பராங்குஸ யதிந்தர மஹாதேஶிகன் முதலிய மூன்று பெயர் களின் பேரில் நாகபட்டணம் ஸப்கோர்ட்டில் ஒரு க்ரம வ்யாஜ்யம் செய்திருக்கிறார்களான் ரும், அந்த வ்யாஜ்ய விஷயமாகக் கோர்ட்டார்,

முதல் ப்ரதிவாதியை, ஆஸ்தாநத்திற்கு உத்தராதிகாரியை வியமிக்கும் விஷயத்தில் எவ்வித வ்யவஸ்தையையும் தத்காலம் செய்யக்கூடாதபடிக்கும், இரண்டாம் ப்ரதிவாதியாகிற காரர்க்குறிச்சி ஸ்வாமியை ஆஸ்தாநத்தை ஒத்துக்கொள்ளாதபடிக்கும் தடை நோமஸ் (interim injunction) கொடுத்திருக்கிறார்களான்றும் நாம் சென்ற சித்திரை மாஸத்திய ஸஞ்சிகையில் ஏழுதியிருங்கோம். நாளது நவம்பர்மாஸம் 8 - ம் வது அந்த வ்யாஜ்ய ஸம்பந்தப்பட்ட தடைநோமஸ் விசாரணை விசாரிக்கப்பட்டு முடிவு பெறுமல் அடுத்த மாஸத்திற்கு ஒத்திப்போடப்பட்டிருக்கின்றது. வ்யாஜ்யத்தின் மாதிரி இவ்வித மென்பதையும் ப்ரதிவாதிகளின் வ்யபதேஶம் இப்படி இருக்கிறது என்பதையும் மஹாஜங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு வாதிகளின் வேண்டு கோளின் பேரில், வாதிகளின் பிரியாதையும் ப்ரதிவாதிகளின் விதித் ரூபமான ப்ரத்யுக்தியையும் ஓர் அனுபந்தமாக இந்த ஸஞ்சிகையில் வெளியிட்டிருக்கிறோம். கோர்ட்டார் அவர்களுடைய விசாரணைக்கு உட்பட்டிருக்கும் இவைகளின் குணதோஷ பராமர்ச தடை நாம் தத்காலம் செய்யக்கூடாதவர்களாக இருக்கிறோம்.

* * *

நாளது வருஷத்திய சென்ற ஆடிமாஸத்து ஸஞ்சிகையில், மைஸலர் ராஜபத்தில், தர்ம ஸொத்துக்களின் மைஸலர் முஜி பரிபாலந விஷயமாக ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதாக ராஜாங்கத்தார் ஆலோசித்து வருகிறார்களென்று ஏழுதிவிட்டு, அம்மாதிரியான ஒரு சட்டம் ஏற்படுவதன் குணதோஷங்களை நாம் விசாரித்திருக்கோம். இப்பொழுது அந்தச் சட்டம், மஹாராஜா அவர்களின் அதுமதியை அடைந்துவிட்டதென்றும், வருகிற 1914-ம் வருஷம் ஜங்வரி மாஸம் முதல் தேதி முதல் நடவடிக்கைக்கு வரப்

போகிறதென்றும் மைஸலர் கஜட்டில் ராஜாங்கத்தார் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அந்தச் சட்டம் முழுவதையும் அதுபங்தமாக இங்கிலிஷ்பாலைத்திலும் இந்த ஸஞ்சிகையில் ப்ரசரம் செய்திருக்கிறோம். ஏற்கெனவே நாம் குறித்திருந்த தோலை பாகங்கள் நிலவிருத்தங்களாகி, ஸர்வ ப்ரகாரத்திலும் ஸர்வ ஸம்மதமாக இருக்கும் படி ராஜாங்கத்தார் இந்தச் சட்டத்தை நிஷ்பத்தி செய்திருக்கிறார்கள் என்பது, அதைப் படித்துக் பார்க்குமவர்களைல்லாருக்கும் நன்றாக விளக்கும். இக்காலத்தில் அநேக இடங்களில் தேவ ஸ்தாநத்துக் சொர்த்துக்களும் இன்னும் மற்றைத் தர்ம விஷயங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சொத்துக்களும் ஸரியாகப் பரிபாலங்ம் செய்யப்படாமலும் ந்யாய்யமாக விநியோகம் செய்யப்படாமலும் அழிந்து போகின்றன என்பது ஈடுப்ரவித்தமான விஷயம். இனி இம்மாதிரியான அழிவை இந்தச் சட்டம் நிவருத்தி செய்யும் மென்பதில் ஆகேஷப்பில்லை. நமக்கு ஸம்பங்தப்பட்டிருக்கும் இந்த இங்கிலிஷ் ராஜ்யத்திலும் இதுபோன்ற அவசியமான ஒரு சட்டத்தை ராஜாங்கத்தார் ஏற்படுத்தி, தர்ம சொத்துக்களின்கரம விருத்தமான செலவுக்கு இடங்கொடாதபடி தகுந்த வ்யவஸ்தைகளை ஶரிக்கரத்தில் உண்டுபண்ணுவார்களென்று நம்புகிறோம்.

* * * * *

வருகிற மார்கழி மாஸத்தில் நடக்கவேண்டிய நான்காவது மஹாஸங்கத்தை ஸ்ரீ அஹோபிலத்தில் நடத்தியில்லை என்பதை ராயப்பட்டிருக்கிறார்களென்று சென்ற மாஸ மஹாஸங்கம். நடத்திய ஸஞ்சிகையில் நாம் எழுதியிருந்தோம். அப்படி அவர்கள் அபிப்ராயப்பட்டு, அவ்விடத்தில் நடத்துவதற்காக வேண்டிய ப்ரயத்தங்களைச் செய்து, அவ்விடத்திய வ்யபதிஷ்டர்களுக்குக் கொஞ்சம் ஸஹாயார்த்தம் இவர்கள் எழுதினதற்கு, அவர்கள், அஹோபிலத்தில் இப்பொழுது அஸஹ்யமான குளிர் உண்டென்றும், இக்காலத்தில் அவ்விடத்தில் மஹா ஸங்கம் சேர்வது உசிதமன்று என்றும் பதில் எழுதியிருக்கிறார்கள். அந்த ப்ரதேஶங்களில் பரிசயமுள்ள மற்றவர்களும் அம்மாதிரியே சொல்லுகிறார்கள். ஆகையால், ஸங்கத்தின் ப்ரவர்த்தகர்கள் ழர்வம் அபிப்ராயப்பட்டிருந்ததை

மாற்றி, ஸ்தலாந்தரங்களைப் பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்களுடைய நிர்ணயம் தெரிந்த வடன் ஸங்கத்தைப் பற்றிய ஸவிஸ்தரமான ஸமாசாரங்கள் தீபிகையில் ப்ரசரம் செய்யப்படும்.

* * *

ஸ்வல்ப காலமாக மற்படியும் ஸ்ரீ அழகிய சிங்கர், திருமேனி பாங்காகு இல்லாமல் எழுந்தருளியிருப்பதாக ஸ்ரீ அழகிய சிங் கர்ன் திருமேனி. ஸமாசாரம் கிடைத்திருக்கிறது. எம்பெருமானிடத்தில் ந்யஸ்த பரராகவும் பரம வைராக்ய நிதியாகவும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு, திருமேனி யின் அஸ்வாஸ்தியம் அத்யந்தம் அங்கதரணீயமான அல்ப விஷய மானாலும், ப்ரக்ருதி பர வஸர்களாக இருக்கும் நமக்கு, அது உபத்ரவ கரம்போலவும் அதனால் அவர்கள் வ்யதையை அடைவது போலவும் தோற்றமுண்டாகிறபடியால், நாம் அது விஷயத்தில் சோகிக்கும்படியாக ஸம்பவிக்கிறது. அது விஷயத்தில் மற்றை எவ்வித ப்ரதிகாரத்தையும் செய்ய அஸக்தர்களாக இருக்கும் நாம், நமக்கெல்லாம் பரம தேவதையாக இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மீஞ்ருவிஹம்மனை, ப்ரக்ருத ஸ்ரீ ஸ்வாமிவிஷயத்தில், ஶீக்ரத்தில் இந்த அஸ்வாஸ்தியத்தை நிவ்ருத்திசெய்து ஸ்ரீ ஸ்வாமிக்கு ஆநுகூல யத்தை அநுக்ரஹிக்கவேணுமென்று மாத்ரம் ஸதா ப்ரார்த்திக்கிறோம்.

சீஃ.

ஞீதெ டக்டர் வீல்லூவாபுரம் மனை நலி.

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்நம்.

உறுவிதத்திரவியவீஸ்வாதிஶாயி -

வங்ஹாவநஂ தவ வரிபூரிசிஷ்வஹாவஂ ।

ஊயாவை நூத வவதாடவி நிறநூதாநஂ

வஸுஞி கெவிழநிஸஂ குநநநநநாவா : ॥

16.

16. கீழ் ஸ்லோகத்தால், ஆஸார ப்ரக்ருதியை யுடைய சிலர் நாராயணனுடைய பரத்வத்தை அங்கீகரியாவிட்டால், அது ப்ரமாண வித்தமான அர்த்தத்தைப் பாதிக்காது என்று சொல்லப் பட்டது. இப்படி பலவாறுக நாராயண ஶாப்த வாச்யங்கு இருக்கு மவதுடைய பாரம்யத்தை ப்ரபஞ்சித்துவிட்டு, இப்பொழுது, ‘அந்தப் பாரம்யம் கேவலம் ஶாஸ்த்ரத்தால் மாத்ரம் அறியத் தகுந்ததோ? இல்லாவிட்டால் அதை ஸாக்ஷாத்கரிக்கும் மஹாந் கரும் உண்டோ?’ என்னும் ஶங்கையைப் பரிஹரிக்கிறார்.

உறுவிதத்திரவியவீஸ்வாதிஶாயிவங்ஹாவநஂ வவதாடவி ஊயாவை நூத நிறநூதாநஂ தவ வரிபூரிசிஷ்வஹாவஂ, குநநநநநாவா : கெவிழநிஸஂ வஸுஞி - [பகவானுடைய ப்ராபவத்தில் எவ்வித பரிச்சேதத்திற்கும் ஸம்பாவனையில்லை; அதற்கு ஸமமான வஸ்துவாவது, அல்லது அதை அதிஶயிக்கும் வஸ்துவாவது உண்டு என்று சொல்வது அஶக்யம். இப்படிப் பட்ட ஸம்பாவனையெல்லாவற்றையும் தாண்டியும், பகவானு கியுன்னுலேடேய மாயாபலத்தைக்கொண்டு மறைக்கப்பட்டதாயு மூள்ள உன்னுடைய ப்ரபுத்வ ரூபமான தர்மத்தை, உன்னிடத்தி லேயே சித்த வருத்தியை உடைத்தாயிருக்கும் சில தந்யர்கள்

எப்பொழுதும் ஸாக்ஷாத்கரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.] பகவத்ப்ராபவம் அபரிச்சேத்யமாகவும் மாமஸசக்ஷாஸ்ஸாஸ் அறியக்கூடாதபடி பகவாநாலேயே மறைக்கப்பட்டதாகவு மிருந்த போதிலும், அவனிடத்தில் அநங்ய பக்தி செய்யும் பகந்ததில் அதை ஸாக்ஷாத்கரிப்பது ஸாலபமாகும் என்பது, இந்த ஸ்லோ கத்தின் கருத்து.

உறுவிதத்திரவியவீஸ்வஸாதிஶாயிவஸங்ஹாவநஂ - திரிவியா அ ஸா வீரீா அ திரிவியவீரீா ; ஸஹிதிஶாயிவ ஸரீாதிஶாயிதள ; உறுவிதா திரிவியவீரீஃ ஸரீாதிஶாயிதொஸா ஸங்ஹாவநா யெந தக - 'வீரீா' என்றால் பரிச்சேதம், அதாவது - அளவு. அது, தேசாத்தாலும் காலத்தாலும் விஷயத்தாலும் மூன்றுவகைப்படும். அதாவது - ஒரு பொருளை நாம் இவ்வளவு இடங்கொண்டது என்று சொல்லுங் காலத்தில் தேசாத்தால் அதன் அளவைக் குறிக்கிறோம்; இவ்வளவு கால மிருக்கு மென்றால் காலத்தால் அளவு ஏற்படுகின்றது; இப்படிப்பட்டது என்று சொன்னால் விஷய பரிச்சேதமாகின்றது. இந்த மூன்று வித பரிச்சேதங்களுக்கும் பகவானுடைய ப்ரபுத்வத்தில் ஸம்பாவ ஜையே இல்லை. பகவானுடைய ப்ரபுத்வத்திற்கு ஸமமும் அதி ஶயிக்கத்தக்கதுமான ப்ரபுத்வம் எவ்விடத்திலும் கிடையா தாதலால், 'உறுவிதஸரீாதிஶாயிவஸங்ஹாவநஂ' என்று சொல் விடப்பட்டது.

"ந ததிஶாஹ்யிகஸா டூஸாதெ "

என்று ஸ்ருதி சொல்லுகின்றது.

ஊயாவெறுந லவதாடவி நிறுத்துவாநஂ - 'ஓயா வூம்' என்றால் குணமயமான ப்ரக்ருதியின் ஸாமாந்தியம். அத னால் தனது ப்ராபவத்தை ஸாமாந்ய ஜநங்கள் அறியாதபடி பகவானே மறைத்துக்கொள்ளுகிறான்.

"குதூநம் ஓராஷாஷி இதெநு ராஹிம டூஸாயாதுஜ் "

"கஹம் வொ வாய்வொ ஜாதஃ "

இத்யாதி வாக்யங்களால் பகவானே தனது ப்ராபவத்தை மறைத் திருக்கிறென்று நாம் படிக்கிறோம். ஸர்வஸக்தனுகவும் ஸர்வ ஜ்ஞனுகவுமுள்ள அவனுடைய இந்த ப்ரயத்நமும். விதத்மாகும் படியன்றோ அவனுடைய பக்தர்கள் அவனது ப்ராபவத்தை அறி ந்து விடுகிறார்கள்? பக்தர்களுக்கு இம்மாதிரியான ஒரு ப்ரபாவா திசையம் இருக்கின்றது என்பதைக் காண்பிக்கும்பொருட்டே ‘ஹவதாவி’ என்னுமிடத்தில் ‘கவி’ ஶப்தம் ப்ரயோகம் செய்யப் பட்டிருக்கின்றது.

வரியூ-ஜிலைஸ்ஹாவம் - ‘வரியூ-ஐஃ’ என்றால் ப்ரபு என்று அர்த்தம். ‘வரியூ-ஜிஃ’ என்றால் ப்ரபுதவம்; அதாகிற ஸ்வபாவம்; அதாவது - ப்ரஜித்வ ரூபமான தர்மம். அவனுக்கே யுள்ள பரதவத்தையே இந்தப் பதம் விவக்ஷிக்கின்றது.

கவுதநாலாவாஃ - உன்னிடத்திலேயே வைத்திருக்கும் சித்தவ்ருத்தியை யுடையவர்கள். பகவானைத் தவிர்த்து வேறு ப்ரயோஜிநத்தை அறியாதவர்கள், வேறு ஶரண்யனையும் அறியாத வர்கள். இப்படிப்பட்ட பக்தர்களுக்கே தனது ப்ராபவத்தைப் பகவான் காண்பிக்கிறான் என்று

“யெ தசேவ ஹுவழுதெஞ் ந தெ ஓஹாஞ்சி ஓநவாஃ”

“ஹதூரா கவுதநாயா ஶகு சுஹதெவம் வியோங்சாநா”

இஞ்சாதாஃ ஓருட்டாஃ சு தகேந ஹுவெவுட்டாஃ சு வராஂதவ॥”

இத்யாதியான ஸ்ரீ கீதா வாக்யங்களிலிருந்து நாம் அறிகிறோம். ஸ்ருதியும்,

“கயுாதெயோதாயிநமீந தெவா

இக்வா யீரா ஹஷ்டுஸாகள் ஜஹாதி”

இத்யாதி வாக்யங்களால் இந்த அர்த்தத்தை விளக்கச் சொல்லுகின்றது.

கெவிக் - அப்படிப்பட்ட பக்தர்கள் அதி தூர்ப்பர்கள் என்பதை இந்தப் பதம் ஸ-அகிப்பிக்கின்றது. “வ சிஹாதா ஸ-அமாநாஹஃ” என்பது ஸ்ரீ கீதா வாக்யம்,

யழைஷ்ணாஞ்சாமொவராம் வ ய
 ஒஸாதாரணாவரணாநி யாநி வ |
 உணாஃபி பூயாநம் வாராஷி: வராம் வழங்
 வராதாராம் வூஹ் வ தெ விலகுதயி: ||

17.

சுநிஶங் வஸுஷி - எப்பொழுதும் பார்க்கிறார்கள். “யொ விநால் ஹுவஸுஷி ஹவலகெங் வநாதநம்” என்கிறபடி, பக்தர்கள் அவனது ப்ராபவத்தைக் கேவலம் ஶாஸ்த்ரங்களிலிருந்து அறிகிறார்களென்பது மாத்ரம் இல்லை; யோகபலத்தால் ஸாக்ஷாத் தாகவும் அனுபவிக்கிறார்கள் என்று அர்த்தம்.

“ ஓயாம் நவெவெ ஹகுங்கெத டீ வூயா யசிதூஇாவரோ |

ஸாத்தாவங் நதொ ஹகு டூ ஸாஹுங்கெதவி ஜநாத்துகாமா”

என்று ஸஞ்ஜயர் சொல்லியிருக்கிறபடி, பகவானுடைய வைபவம், எவ்வளவு அபரிச்சிந்மாக இருந்தாலும், பக்தர்களுக்கு கோசரமாகும் என்று அறியவேண்டும்.

17. கீழ் ஸ்லோகத்தில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட ப்ரபுதவுத்தை அவனுடைய விடுதி மஹிமமைக்கொண்டு இந்த ஸ்லோகத்தில் ஸ்திரீகரிக்கிறார்.

யசீ கணாம், யசீ கணாஞ்சாமொவராம், யாநி ஒஸாதாரணாவரணாநி, (யெ) உணாஃபி, (யசீ) பூயாநம், (யஃபி) வாராஷி:, (யசீ) வராம் வழங், (யசீ) வராதாராம், (யசீ) வூஹ், (வாதாநி வைவடூணாவி) தெ விலகுதயி: - [அண்டமும், அதற்குள்ளேயே அடங்கியிருக்கும் பதார்த்தங்களும், அதற்கு வெளியில் அதைச்சுற்றிக்கொண்டு நிற்கும் ஏழு ஆவரணங்களும், ஸத்வம் முதலிய ப்ரக்ருதி குணங்களும், ப்ரதாநமும், ஜீவன்களும், பரமபதமென்று சொல்லப்படும் முக்திஸ்தாநமும், ப்ரதாநத்தைக் காட்டிலும் பரமாயுள்ள யாதொரு கேஷத்ரஜங்கு வர்க்கமுண்டோ அதை விடப் பரமான முக்த ஜீவன்களும், ஸாபாஸ்ரயமாயுள்ள நித்ய விக்ரஹமும், இவையெல்லாம் உன்னுடைய விடுதிகளே.]

நாம் ப்ரத்யக்ஷமாகப் பார்க்கும் சராசரங்களே கணக்கற் றவை; இவைக ளெல்லாவற்றையும் அடக்கியுள்ளது ஒரு லோகம். அப்படிப் பதினான்கு லோகங்களை அடக்கி அவைகளை ஆவரணம் செய்துகொண்டு நிற்கும் ஹேமகடாஹ ரூபமாயுள்ள பெரிய தொரு கோளம்தான், இவ்விடத்தில் அண்டமென்று சொல்லப் படுகின்றது. இப்படிப்பட்ட ஆண்டங்களின் தொகை கணக்கற் றது. ஒவ்வொரு அண்டத்திலும், ஆண்டாதீபதி என்னும் ஒரு அதிகாரியும், கீர்ம வஸாத்தால் போதுத்திற்காக அந்த அண்டத்திற்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் சதுரவித் ஜிந்துக்களும், அந்த ஐந்துக்களுக்கு போக்யமாயும் போகோபகரணமாயுமுள்ள பதார்த்தங்களும் கணக்கற்று இருக்கின்றன. இவைகள்தாம் இவ்விடத்தில் ‘அண்டாந்தர கோசரம்’ என்று சொல்லப்படுகின்றன. கணக்கற்றிருக்கும் இந்த அண்டங்களைச் சுற்றி நிற்கின்றன அநேக ஆவரணங்கள்; இவைகளில் ஒவ்வொன்றும் மேன்மேல் பப்ப த்து மடங்கு அதிகமாயுள்ளது. இவைகள்தாம் தஸோத்தரங்களான ஆவரணங்களைன்று சொல்லப்படுகின்றன. இவ்வாறு பலவித்மாக ஆவிர்பவித்து நிற்குமவையெல்லாம் பரக்ருதியென்று சொல்லப்படும் வஸ்துவின் ஒரு சிறிய அம்ஶாத்தில் உண்டாகும் புத்புத ரூபமான ஒரு விகாரமென்றும், இப்படி புத்புதிக்காமல் இருக்கும் பரக்ருதியின் பாகம் மநஸ்ஸால்கூட எட்டமுடியாத அளவு விஸ்தரித்து நிற்கின்றது² என்றும் நமது ஆசார்யர்கள் நிர்வஹித்திருக்கிறார்கள். இவைகளெல்லாவற்றிற்கும் ஆதாரங்களும் நியாமகனுகவும் ஶேஷவியாகவும் ஈஸ்வரன் இருக்கிறபடியால், இவைகளை அந்த ஈஸ்வரருக்கீட்டைய விபூதிகளென்று நாம் சொல்லுகிறோம். ஈஸ்வரனுடைய விபூதிகள் இவைகள்தாம் என்பது இல்லை; இவைகளுக்கு அதிதமாயுள்ள ஸதவ ரஜஸ் தமோகுணங்களும், பத்த முக்த ஜீவ கோடிகளும், முக்தி ஸ்தாநமும், பகவானுடைய திவ்யமங்கள் விக்ரஹமும், இவையெல்லாமும் அவனுடைய விபூதிகளே. அவனுடைய ப்ரபுதவும் இப்படியெல்லாம் இருந்தால், அவனை ஸ்வஸ்மாத் பரவென்று சொல்வதற்கு ஆகேடபமென்ன? என்பது தாத்பர்யம்.

சுணாமாஞ் - இந்தப் பதம் அநேக அண்டங்களுடைய ஸமுதாயத்தைக் குறிக்கின்றது.

“ சுணாமாஞ் வஸஹஸுராணாம் வஸஹஸுராணுயாநி வ | ஃராஞ்சூஶாநாம் தயா தது கொடிகொடு யாதாநி வ ||”
என்பது புராணவசநம்.

சுணாஞ்சாமோவாம்-சுணாஞ்சாமெலைவ ஹாவரோ யஸு
தகை - அண்டத்திற்கு உட்பட்டவைகள் மாத்ரம் எதற்கு ப்ரத்யக்ஷமாக இருக்கின்றனவோ, அப்படிப்பட்ட ஒந்து ஜாதமென்று அர்த்தம். அதாவது - அந்த ஜந்துக்களுக்கு, உதும்பரத்திலுள்ள மஸகத்திற்குப் போல, அந்த அண்டத்திற்கு, வெளிப்பட்டிருக்கும் வஸ்து வொன்றும் கோசரமாகாது என்று கருத்து.

ஆஸாதாராணாவாவாணாநி - ஜலம், அக்கி, வாயு, ஆகாஸம் இந்த நான்கும், பூதாதியாகிற மஹத் முதலியவைகளுமாக ஏழு ஆவரணங்கள் ஒவ்வொரு அண்டத்திற்கும் உண்டு என்பது,
“ ஆஸாதாராணாஸெஷாணி செலைது வெதாநி வஸுவெவை”
இத்யாதியான புராண வாக்யங்களில் ப்ரஸித்தம்.,

உரணாஃ - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்று சொல்லப்படும் ப்ரக்ருதி தர்மங்கள்.

பூயாநம் - விகாரமற்றிருக்கும் குணத்ரயமுள்ள த்ரவ்யம்.

வராராஷ்டி - ப்ரக்ருதியை வ்யாபித்து சிற்கும் கேஷத்ரஜனு ஸமுதாயம், இந்தப் பதத்தால் சொல்லப்படுகின்றது. அப்படி கேஷத்ரஜனு ஸமுதாயம் ப்ரக்ருதியை வ்யாபித்திருக்கின்றது என்பது,

“ ஆராணாதி யட்டியா ரெதமும் திரை தாவை தாவை |
பூயாதெவவஸுவிதஃ ”

[கட்டைக்குள் அக்கிபோலவும், எள்ளுக்குள் எண்ணெய் போலவும், புமாங் என்று சொல்லப்படும் கேஷத்ரஜனு ஸமுதாயம் ப்ரதாந்ததில் சிற்கின்றது] இத்யாதி வாக்யத்தால் ஏற்படுகின்றது.

வரம் வழல் - முக்கி ஸ்தாநம். ‘பரம்’ என்னும் பதம் அப்ராக்ருதம் என்னும் அர்த்தத்தைக் காண்பிக்கின்றது; ‘எவ் விடத்தை அடைந்தால் திரும்பவும் கர்ம பந்த ரூபமான ஸ்மஸரம் கட்டுப்படுத்துகிறதில்லையோ அப்படிப்பட்ட’ என்னும் அர்த்தத் தையும் குறிக்கின்றது என்றும் சொல்லாம். ‘பதம்’ என்றால், அடையக்கூடும் ஸ்தாநம் என்று அர்த்தம் [வழி] த ஒதி வழல் - ஆராவூர்].

“விஜூநாநஸாராயியடுவூர் தங்பிழுருவாநாஃபி ।

வொருபூரி பாரசீவோசி தாவிஷ்டாஃபி வராபீவழல் ॥”

என்று, பரமபதத்தை ஸ்மஸரமாகிற மார்க்கத்திற்குப் பாரமாகப் பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

“தது சகுந சொங்கி நாவுவணி வாய்ணி வாய்ணி ॥

[அந்தீ இடத்தை அடைந்தவர்களுக்கு ஶோகம், நமுவதல், க்யதை என்பது ஒன்றுமில்லை] என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தப் பரமபீதத்தைக் கூரத்தாழ்வான் பின்வருமாறு வர்ணித் திருக்கிறார்:—

“யவெஷ்டிவங் ஹி வராபீ வழி஗ாநங்கி

வங் வா யதைவ வராபீ தகிவஸஃபி வராநஸகி ।

தெஜாசீயம் பாரசீவகுவியம் பூருவங் ய-

நாநாநாகங்கங்கிதிவஸாநாரைத்துதாதம் யகி ॥

யா ஹீராநாகுருவாராஹாதுதி தெவை நாநாநாவெந்
பூரு

நிதூப் நிவர்த்திநிருதெதைஹாநகாதி விவடுா ।

வாயாஜீரைஜீரை சங்கி யநாவபராக்கு ॥

யஹாதுராம் ந வழிபீதி தகிவி கிஂவிக் ॥

ராதைவண வஸ்து-ணாகவெணஃபி வரயா வஸ்திபூரு

ஹாவெவராநாராயியாவெராவி வா தஹிரா ।

510

தாஃபுகூத்திர்புமிழித் தூவவண்டுயசெஞ்சா

வாவோ யழியவிலவவஸு திரவி யாடெய ॥

யஶ்வர்பூபக்ஷயவிதாஸங்கெவை விதுகாடெர-

ரொடெதாவங்வஸததிதங்கீதாவிஶாபு ।

யத்தளரவாறு திவிதூ மூறு மூறு மூறு கிர்யாணா-

மூர் தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ

திவிதூ திவிதூ திவிதூ திவிதூ திவிதூ திவிதூ திவிதூ திவிதூ

லாதுமிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ

கூடெந்துமாயுவாராடெந்தூ தீநாவாபுநாவு ।

கெடெந்துமாயுவாராடெந்தூ தீநாவாபுநாவு ।

தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ

தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ

தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ தீவிதூ

வாராதுரூ - ப்ரக்ருதியைக் காட்டிலும் பரமாக இருக்கிற கேஷத்ரஜ்ஞ ஸாமாந்யத்தை ‘வாராகு’ என்னும் பதம் குறிக்கின்றது; அதைக் காட்டிலும் பரமாக இருக்கிறது முக்த ஜீவனாதம்.

யூஹ் - ஶாபாஞ்சரயமாயுள்ள சித்ய விக்ரஹம். ஸாமாந்யமாக ‘ப்ரஹ்ம’ ஶப்தத்தால் பகவத் ஸ்வரூபமே குறிக்கப்பட்டாலும், இவ்விடத்தில் அந்த அர்த்தம் உசிதமாகாது; ஸ்வரூபத்தை விபூதியாக வர்ணிப்பது விருத்திக்குமன்றே?

தெ விலாதயஃ - இவையெல்லாம் உன்னுடைய விபூதிகள். அதாவது - உங்க்கு ஆதேயங்களாகவும் நியாம்யங்களாகவும் ஶேஷங்களாகவு மாகின்றன என்று அர்த்தம்.

இப்படி இவையெல்லாம் தனித்தனியாகப் பகவத் விபூதிகளன்று வர்ணிக்கப்படுகிறபடியால், ஒவ்வொன்றும் வெவ்வேறான பொருள் என்று சொன்னதாயிற்று. அதாவது - குணங்களையே ப்ரக்ருதியென்றும், ஜீவனையே ப்ரஹ்மமென்றும், பகவாஜுக்குத் திவ்ய மங்கள விக்ரஹமே இல்லையென்றும், இன்னும் இவ்வாறு பலவிதமாகச் சொல்லும் மதங்களெல்லாம் ஸ்ரீ ஆளவந்தாருக்கு அந்பி மதங்களென்று ஏற்படுகின்றது.

எவ்வ. வாவஸதேவன்.

நும் க்ராமத்தில் 'இந்தயா ஶாஸ்தர கல்விச்சாலை' என்னும் ஒரு கல்விச்சாலை இருக்கின்றதென்றும், டாக்டர் கெ. டி. ராமஸ்வாமி என்னும் ஒரு ஶாஸ்தரஜ்ஞர் அதற்கு ப்ரெவெடென்ட் என்றும், அந்தக் கல்விச்சாலையின் அங்கத்தினர்களாயுள்ள அநேக தேசாவாவிகளான ஜகங்கள் கரெஸ்பான் டெடன்ஸ் (பத்ரிகைகள்) மூலமாக 'ஆத்மயோக மனோ வஸ்ய ஶாஸ்தரம்' என்னும் ஒரு ஶாஸ்தரத்தை அபியவித்து வருகிறார்களென்றும், அவர்களுடைய நன்மையைக் கருதியே இந்த ஆத்மாபிவர்த்தநியை இங்கிலிஷ் பாழையில் ப்ரசுரமாகி வரும் Self-Culture என்னும் ஒரு பத்ரிகைக்கு ஸப்ளிமெண்டாக ஷீ டாக்டர் ப்ரசுரம் செய்து வருகிறார்களும் இந்தப் பத்ராதிபரின் குறிப்பிலிருந்து நாம் அறிகிறோம். இந்தப் பத்ரிகை போதிப்பிக்கும் 'ஆத்மயோக மனோவஸ்ய ஶாஸ்தர' விதையத்தில் அத்யங்கதம் அங்கிலீஜ் ஞர்களாக இருக்கும் நாம், அதன் குணதோதங்களை எடுத்துச் சொல்ல முயல்வது அஸ்மபத்தமாக இருக்கு மாதலால் அது விதையத்தில் நாம் ப்ரவருத்திக்குத் துணியவில்லை. ஆனாலும், ஶாமாக்யமாகப் பத்ரிகையைப் பார்க்கும் காலத்தில், அது எளிய தமிழ் நடையில் ஏழூதப் பெற்றுள்ளதென்றும், ரஞ்ஜகமான அநேக் கிறு கதைகளையும் ஹிதோபதேசத்தையும் அடக்கியுள்ள தென்றும் நாம் சொல்லக் கூடும். பத்ராதிபர் சொல்வது போல, மனோ வஸ்ய ஶாஸ்தரங்களில் பிடிப்புள்ளவர்களைல்லாரும் இந்தப் பத்ரிகையை அழிமாதீரம் உபகாரமாக அறிவிவார்கள் என்பதில் ஆகேஷபமிராது. இந்தப் பத்ரிகைக்கு வருஷங்கள் சந்தா ரூ. 1—8—0. இதை அபேக்ஷிப்பவர்கள், திரு நெல்வேலி ஜில்லா கிழக்கத்தம் டாக்டர் கெ. டி. ராமஸ்வாமி ஶாஸ்தரிகளிட மிருங்குது. பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீ:

ஸ்ரீ செத அக்ஷீந்தூவிலூ வாஸுதூணை நகீ:

ஸ்ரீ அஹோபிலம் ஸ்வாமி
வெம்பந்தமான பிரியா து.

வாதிகள் :— திவான் பழந்தர் டி. டி. ரங்காசார்யர் முதலாக ஏழு பெயர்கள்.

ப்ரதிவாதிகள் :— ஸ்ரீ வண்ணப்பே ஸ்ரீ பராங்குஸ யதிந்தர மஹா தேசிகன் முதலாக மூன்று பெயர்கள்.

வாதிகள் சொல்வதாவது :—

3. ஸ்ரீ அஹோபிலமடுமென்பது, ஸ்ரீ விபிவிடாத்தவைத் வித்தாந்த ப்ரவசநத்திற்கும் மடத்தின் பிரிவையர்களான ஸ்ரீ வைவத்யைவர்களுக்கு ஆத்மோ

ஜ்ஜீவங் உபாய்ந்களைச் செய்விப்பதற்குமாக ஏற்படுத்தப்பட்ட மதவிதைய மும் தர்ம விதையமுமான ஒரு புராதந ஸம்ஸ்தாநம். இது, 500 - வர்த்தக களுக்கு முக்கியே ஸ்தாபிக்கப்பட்டது. இந்த மதிராஸ் ராஜதாநியிலும், மைஸூர் ஷஹத்ராபாகக்கும் முதலிய ராஜாங்கத்திலும் இந்த மடத்திற்கு ஏராளமான பரிவீத்யர்கள் இருக்கின்றனர்.

4. கர்னால் ஜில்லாவிலிருக்கும் அஹோபிலம் ஸக்நிதியின் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருவிலும் ஸ்வாமி இந்த மடத்திற்கு முக்கியமான தேவதை. இந்தத் தேவ கைத்தகு ஜங்கமமும் ஸ்தாவரமுமான சொத்துக்கள் அநேக இடங்களில் இருக்கின்றன.

5. இந்த மடம், ஸக்யாவியாகிற ஒரு ஜீயருடைய பரிபாலந்தத்திற்கு உட்பட்டது. இப்படி உட்பட்டிருப்பது ஆதிகாலம் தொடக்கி வழக்கமாக இருக்கின்றது. அந்த ஸக்யாவி, மடத்து ஸிவத்யர்களுக்குள்ளிருந்து நியமிக்கப்படுவதுடன் சிறந்த ஜஞாக பக்கி வைராக்யம் பொருங்கினவராக இருக்க வேண்டும். இந்த ஸக்யாவி, அந்த ஆஸ்தாநாதிகாரியாக இருப்புது பற்றியே ஸ்ரீ அஹோபிலம் ஸக்நிதிக்கு ஸ்யாஸதாரி அல்லது தர்மசர்த்தாவாக ஆகிறார். அப்படி தர்மசர்த்தாவாக இருக்கிற படியால், ஸ்ரீ லக்ஷ்மீந்ருவிலும்ஜங்கமும் ஸ்தாவர சொத்துக்கள் எல்லாவற்றையும் இவர் தமது ஸ்வாத்தித்தில் வைத்து வருவது உண்டு.

6. இந்த மடம், பண்டையகாலத்து ஆசாரப்படி ஸிவத்யாதிநம். வாதிகளும் மற்றை ஸிவத்யர்களும் இந்த மட விதையத்தில் மிக்க ஸ்ரத்தையுள்ள வர்களா யிருப்பதுடன் இந்த மடத்தின் பல போக்கதாக்களாகவும் இருக்கிறார்கள். அது காரணமாகவே, பஶுா காலமாக அவர்கள், இந்த மடத்தின் ஆஸ்தாநத்தில் காலி நேரும்பொழுதெல்லாம் அனுருபமான ஸ்ரீ ஸ்வாமியை எழுந்தருளப் பண்ணுவதற்கு உரிய அதிகாரத்தை உடையவர்களாகவும் (அது காரணம் பற்றி ஓர் அம்சத்தில்) ப்ரஸாவிதாக்களாகவும் இருக்கிறார்கள்.

7. ஒரு ஸ்வாமி ஜீவித்திருக்கும் காலத்திலேயே ஆஸ்தாநத்திற்கு உத்தராதிகாரியை நியமிக்கும்படி நேர்க்கால், பின்வருமாறு ஒரு பரிபாடி யை ஸ்ரீ ஸ்வாமி அனுஸிப்பது உண்டு. ஸ்ரீ ஸ்வாமியின் நியமாத்தின் பேரிலாவது ஸிவத்யர்களுடைய விஜ்ஞாபநத்தின் பேரிலாவது ஒரு விளம்பர பத்ரிகை ப்ரசரம் செய்யப்பட்டு, ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருவிலும்மன் அப்பொழுது எழுந்தருளியிருக்குமிடத்தில், அவ்விடத்திலுள்ள ஸிவத்யர்களின் ஸக்கமொன்று கூட்டப்படும். அப்படி ஸக்நிதிதர்களான ஸிவத்யர்கள், ஒன்று சேர்த்து, அனுருபமான ஒரு ஸ்வாமியைக் குறித்து, அவரை உத்தராதிகாரியாக நியமிக்கலாமென்று ஸ்ரீ ஸ்வாமியினிடம் விஜ்ஞாபகம் செய்வார்கள். அந்த விஜ்ஞாபத்தை ஸ்ரீ ஸ்வாமி, ஏற்றுக்கொண்டு, ஸிவத்யர்களால் குறிக்கப்பட்டவரை வரவழைத்து அவருக்கு ஸக்யாஸாதிகளைக் கொடுத்து ஆஸ்தாநத்திற்கு வரவேண்டியதற்கு உரிய வ்யவஸ்தைக் கொள்ள வைத்து உடையவார்.

8. ஸ்ரீ ஸ்வாமி ஜீவித்திருக்கும் பொழுது உத்தராத்காரி சியமிக்கப்படாவிட்டால், முக்யமான பிவ்தயர்களிற் கிளர், ஸங்கிளிதர்களான பிவ்தயர்களெல்லாரையும் வரவழைத்து ஒரு ஸங்கம் சேர்ப்பது உண்டு. அந்த ஸங்கத்தில் சியமிக்கப்படுமாலே ஸ்ரீ ஸ்வாமியாக வருவது வழக்கம்.

9. இந்த இரண்டு பரிபாடிகள்தான், ஸ்ரீ ஸ்வாமிகளை எழுந்தருளப்பண்ணுவதில் ஆதிகாலம் முதல் நடைபெற்றவரும் ஆசாரம். இந்த ஆசாரத்திற்கு விருத்தமாக ஒரு சியமகம் ஏற்பட்டால் அது செல்லாது, பிவ்தயர்களுடைய விஜ்ஞாபநமின்றிக்கே உத்தராத்காரியை சியமிப்பதில் ஸ்ரீ ஸ்வாமிக்கு அதிகாரமே யில்லை.

10. இது ஸர்வ ஸம்ப்ரதிபங்கமான ஆசாரமாக இருக்க, இந்த மடத்து 38 - வது ஜீயரும் முதல் ப்ரதிவாதியின் ஸ்ரவாத்காரியமான ஸ்ரீ. ஸ்ரீகிவாஸ ஃட்டோபஸ்வாமி, தமக்கு சிர்யாணகாலம் கேரும்பொழுது, பிவ்தயர்களுடைய ஜிஞாநமின்றிக்கே, முதல் ப்ரதிவாதியை உத்தராத்காரியாக சியமித்து, 7-5-1909 - ல் ஒரு மரண ஸாஸநம் எழுதிவைத்துப் போனார். அப்பொழுது அங்கிருந்த பிவ்தயர்கள், அது ஆசார விருத்தமென்றும் அது செல்லாது என்றும் தடுத்தார்கள். ஆனால், முதல் ப்ரதிவாதி, ஸ்ராத்தை படித்தியுள்ளவராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அந்த பிவ்தயர்கள், மீண்ஸாஸுக்த்தால் அவருக்கு உண்டாகுமென்று சினைக்கப்படும் பாத்யதையை அநாதிரித்தே, தாங்களே அவரை உத்தராத்காரியாக எழுந்தருளப் பண்ணினார்கள். அதை அங்கிகரித்தே முதல் ப்ரதிவாதி ஆஸ்தாநத்திற்கு எழுந்தருளினார்.

11. 1910-ம் வர்ஷம் ஸெப்டம்பர் மாஸத்தில் முதல் ப்ரதிவாதி அஸ்வஸ்தராக இருந்தபடியால், அவர் ஜீவித்திருக்கும்பொழுதே உத்தராத்காரியை எழுந்தருளப் பண்ணிவிடுவது கல்மென்று சினைத்த அநேக பிவ்தயர்கள், அக்டோபர் மாஸத்தில் ரவிஹ்மம்புரத்தில் ஒரு ஸங்கம் சேர்ந்து, ஆஸ்தாநத்திற்கு உரிய யோக்யதையுள்ள மூன்று பெயர்களை சிர்தேபித்து, இவர்களுள் யாராவது ஒருவரை எழுந்தருளப் பண்ணுவது உசிதமென்று முதல் ப்ரதிவாதியிடம் விஜ்ஞாபகம் செய்தார்கள். முதல் ப்ரதிவாதி, அந்த விஜ்ஞாபகத்தை யதோசிதம் ஆலோசித்து, ஆசாரத்திற்கு விருத்தமின்றிக்கே ஈடப்பதாக சியமித்தார். 1911, 1912 - வது வர்வதங்களிலும் பிவ்தயர்கள் இம்மாதிரியான விஜ்ஞாபகங்களைச் செய்திருக்கிறார்கள்.

12, 1913 - வர்ஷம் ஜங்வரிமாஸத்தில் முதல் ப்ரதிவாதி மறுபடியும் அஸ்வஸ்தரானபொழுத அவர், சட்டத்திற்கு விருத்தமாகவே இரண்டாவது ப்ரதிவாதியைத் தமக்குப் பிறகு ஆஸ்தாநாத்காரியாக சியமித்தும், மூன்றாவது ப்ரதிவாதியை அவருக்குப் பிறகு அதிகாரியாக சியமித்தும் ஒரு மரணஸாஸுக்தை எழுதி ரிஜிஸ்டர் செய்து வைத்தார். அது எழுதினாமல் தினமே இரண்டாவது ப்ரதிவாதிக்கு ப்ரேஷ் மந்த்ராதிகளையும் உபதேசி

த்துவிட்டார். அது முதல் இரண்டாவது ப்ரதிவாதியும் மன்னர்குடியில் மடத்திலேயே வளித்து வருகிறார்.

13. அடுத்த பப்ரவரிமாஸத்தில் வாதிகளிற் சிலரும் மற்றும் சில ஶிவத்யர்களும் முதல் ப்ரதிவாதியிடம் போய், அவர் செய்திகிருப்பது ந்யா யத்திற்கும் வழக்கத்திற்கும் சட்டத்திற்கும் விருத்தமென்று விஜ்ஞாபகம் செய்தார்கள். அதற்குப்பதிலாக முதல் ப்ரதிவாதி, தாம் நியமித்திருக்கும் ஸ்வாமி மற்றை எல்லாரைக் காட்டிலும் சிறந்தவராக இல்லாவிடிலும் தம் முடைய நியமந்த்தை ஶிவத்யர்கள் தீப்புபகம் செய்யவேண்டு மென்று நியமிக்கும்படியாக இருக்கது.

14. இப்படி ஶிவத்யர்களை ப்ரதிக்கிக்காமலே உத்தராதிகாரியை நிய மிப்பதற்கு முதல் ப்ரதிவாதிக்கு அதிகாரமில்லை யென்றும், இப்பொழுத அவரால் மரணப்பாஸ்சலமாகச் செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது மூன்றாவது ப்ரதிவாதிகளுடைய நியமங்கும், ஶிவத்யர்களுடைய பாத்யதையை விரோதிப்பதுடன் பவாஷாலமாக வந்திருக்கும் மடத்தின் ஆசாரத்திற்கும் விருத்தமாக இருக்கிறபடியால் நிர்த்தகம்; ஶிவத்யர்களையும் கட்டுப்படுத்தாது என்றும் வாதிகள் வாதிக்கிறார்கள்.

15. தவிரவும், முதல் ப்ரதிவாதி, இரண்டாவது ப்ரதிவாதிக்கு ஜீவ ஶ்ரீராத்தாதிகளைச் செய்வித்தத் தமது நியமகத்தைப் பூர்த்தி செய்யவும், மடத்தையும் மடத்திற்குச் சொந்தமான சொத்துக்களையும் அவரிடம் ஒப்பு விக்கவும் ப்ரயத்சப்பட்டுக் கொண்டிருக்கிறபடியால், அவரை அப்படிச்செய் வதிவிருந்து தடுக்கவும், இரண்டாவது மூன்றாவது ப்ரதிவாதிகளை மடத்தின் ஆசாரத்திற்கு விருத்தமாக ஆஸ்தாநாதிகாரத்தை ஒத்துக்கொள்வதி விருந்து தடுக்கவும் ஶாஸ்வத தடை நோடைஸ் (Permanent injunction) கோர்ட்டார் அவர்கள் பிறப்பிக்க வேண்டுவது அவசரம் மென்றும் வாதிகள் சொல்லுகிறார்கள்.

16. மடத்தின் ஶிவத்யர்கள் அனைவரும் வாதிகளாகச் சேர்வது ஸாதியமில்லை யாதலால், ஸகல ஶிவத்யர்களுக்குமாகவும், ஸகல ஶிவத்யர்களுடையவும் கன்மைக்காகவும் இந்த வ்யாஜ்யத்தைச் செய்வதற்குத் தங்களுக்குக் கோர்ட்டார் உத்தரவு கொடுக்க வேண்டு மென்றும் வாதிகள் கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

17. பின்னருமாறு கோர்ட்டார்கள் நிர்ணயிக்க வேண்டுமென்பது, வாதிகளுடைய ப்ரார்த்தனை :—

(1) ஆஸ்தாநத்திற்கு உத்தராதிகாரிகளை நியமிக்கும் பாத்யம், ஆகிழுதல் அறுஷ்டாநத்திற்கு வந்திருக்கும் ஆசாரப்படிக்கு, மடத்தின் ஶிவத்யர்களுடையதே என்றும்,

(2) ஜீயர் ஜீவித்திருக்கும்பொழுது உத்தராதிகாரியை நியமிக்கும்படி நேர்த்தால், கீழ் ५ - வது பாராவில் சொல்லியிருக்கிறபடி ஸக்கிலிதர்க

ளான பரிவதயர்கள், ஸகல பரிவதயர்களுக்குமுள்ள இந்தப் பாத்யதையை உபயோகிக்கத் தகுந்தவர்களென்றும்,

(3) அப்படி பரிவதயர்களால் சிர்தேசிச்கப்படுமொரையே ஜீயர், மடத்தின் ஆசாரப்படிக்கு அங்கீகரித்து ஆஸ்தாநத்தில் ப்ரதிஷ்டாபநம் செய்ய வேண்டுமென்றும்,

(4) பரிவதயர்களை அனாதரித்து, மரணஸ்ராஸங் மூலமாகவாவது வேறு விதமாகவாவது உத்தராதிகாரிகளை சியமிக்ஷீ ஜீயருக்கு யாதொரு அதிகார முமில்லை யென்றும்,

(5) 1913 - ம் வர்ஷம் ஜீவரிமா 19வீல் முதல் ப்ரதிவாதியால் செய்யப்பட்டிருக்கும் மரண ஸாஸங்ப்படி ஏற்படும் இரண்டாவது மூன்றாவது ப்ரதிவாதிகளுடைய சியமங்க நிராத்தகம், பரிவதயர்களையும் கட்டுப்படுத்தாது என்றும் கோர்ட்டார் அவர்கள் ப்ரக்யாபநம் செய்வதுடன்,

(6) இரண்டாவது ப்ரதிவாதிக்காவது மூன்றாவது ப்ரதிவாதிக்காவது மற்றை எவருக்காவது மடத்தின் ஆசாரத்திற்கு விருத்தமாக ஆஸ்தாநத்தைக் கொடுப்பதிலிருக்கும், அவர்களுக்கு மடத்தின் ஸொத்தை ஒப்புவிப்பதிலிருக்கும் முதல் ப்ரதிவாதியைத் தடுக்கும்படிக்கும், மடத்தின் அதிகாரத்தையாவது ஸொத்துக்களையாவது ஒத்துக்கொள்வதிலிருந்து இரண்டாவது மூன்றாவது ப்ரதிவாதிகளைத் தடுக்கும்படிக்கும் ஒரு தடையைப் (injunction) பிறப்பிக்கவேண்டுமென்றும் வாதிகள் கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

முதல் ப்ரதிவாதியின் விகித மூலமான ப்ரத்யுக்தி.

1. நம்மால் மேல் ஒத்துக்கொள்ளப்படாமலுள்ள பிரியாதில் சொல் ஸப்பட்டிருக்கும் வாதிகளுடைய வ்யபதேசங்களை நாம் ப்ரத்யாக்யாகம் செய்கிறோம். அவர்கள் அவைகளை உபபத்தி புரஸ்ஸரமாக ஈாதிக்கவேண்டும்.

2. வ்யாஜ்யத்திற்கு மேது விருப்பதாகப் பிரியாதில் ஏற்படவில்லை; வாதிகள் வ்யாஜ்யத்தை நடத்துவதற்குத் தகுந்த அதிகாரிகளுமல்லர்.

3. இந்த ஆஸ்தாநத்திற்கு நமக்குள்ள பாத்யதையை வாதிகள் ஒத்துக்கொண்டிருக்கிறபடியால், வ்யாஜ்யத்திற்கு இப்பொழுது யாதொருமேறு வழிருக்க முடியாது; வ்யாஜ்யத்திற்கு இது ஸமயமு மன்று.

4. சட்டப்படி வாதிகளுக்கு இந்த வ்யாஜ்யத்தில் எவ்வித அதிகாரமும் இருப்பதாகப் பிரியாதில் ஏற்படவில்லை; சொத்துக்கள் விவகாரத்திலும் அவர்களுக்கு யாதொரு பாத்யமுமில்லை; ஆகையால், வ்யாஜ்யம் நிற்காது.

5. பிரியாதின் 7, 8 - வது பாராக்களில் கண்டிருக்கும் வ்யபதேசங்கள் விவகாரமாக வாதிகள் பரிஹாரம் தேடிக்கொள்ளும் ஸ்திதியில் இருக்கையிலும், அப்படிப்பட்ட யாதொரு பரிஹாரத்தையும் அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை யாதலால், சட்டப்படிக்கு இந்த வ்யாஜ்யம் நிற்காது.

6. நம்மை மடத்துக்கும் அதன் சொத்துக்களுக்கும் நிகேஸ்பதாரிபோ ன்ற தர்மகர்த்தாவென்று அவர்களாற் சொல்லப்பட்டிருக்கும் உக்தியை நாம் நிவேதிக்கிறோம். நாம் மடாதிபதி; ஆகையால், மடத்திற்குச் சொந்தமான ஆலயங்களுக்கு நாம் ஆதிகர்த்தா.

7. ‘மடம் ஶிவத்யாதீநம்’ என்று ஹாதிகள் சொல்லும் வ்யபதேச த்தை நாம் நிவேதிக்கிறோம்.

8. பிரியாதின் 6 - வது பாராவில் சொல்லியிருக்கிறபடி, ஶிவத்யர்கள் மடத்தின் பல போக்தாக்கள்லர். ஆஸ்தாநத்தில் காலிவரும்பொழுது உத்தராதிகாரிகளை ஏழுந்தருளப்பட்டு ஜூவதற்குரிய அதிகாரத்தை உடைத்தாயிருக்கும்படி அவர்கள் மடத்தின் ப்ரராவிதாக்களும்லர்.

9. பிரியாதின் 7 - 9 - வது பாராக்களில் சொல்லியிருப்பதை நாம் ப்ரத்யாக்கியாம் செய்கிறோம். ஆஸ்தாநத்திலிருக்கும் ஜீயரே உத்தராதிகாரியை நியமிப்பது வழக்கம். ஶிவத்யர்களுக்கு இது விஷயத்தில் யாதொரு பாத்யமுமில்லை. அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்கிற நிர்பாத்தமும் கிடையாது. இந்த ஆஸ்தாநம் அலௌகிகம், குருபிவ்ய பரம்பரையைப் பொறுத்தது; ஆகையால், ஜீயரே ஒருவரைப் பொறுக்கியெடுத்து ஆஸ்ரம ஸ்வீகாரம் செய்வித்து, அவரை ஆஸ்தாநத்தில் பரதிவ்டை செய்ய பாத்யமுள்ளவர். அதில் ஶிவத்யர்களுக்கு எவ்வித பாதியமும் கிடையாது.

10. ஜீயருடைய நியமநத்தை எவ்விதத்திலும் நியந்த்ரனம் செய்ய ஶிவத்யர்களுக்கு அதிகாரமில்லை. ‘ஶிவத்யர்களின் றிக்கே ஜீயர்கள் உத்தராதிகாரிகளை நியமிக்கக்கூடாது’ என்று அவர்கள் சொல்வதை நாம் நிராகரிக்கிறோம்.

11. நாம், 38 - வது ஜீயரால், அவருடைய 7 - 5 - 1909 மரணமா ஸப்படி இந்த ஆஸ்தாநத்துக்கு நியமிக்கப்பட்டுடோம். மரணமாஸத்தை அநாதரித்து ஶிவத்யர்கள் நம்மை நியமித்ததாகச் சொல்வது பிசகு. ஶிவத்யர்களிடமிருக்கு நாம் எவ்வித அதிகாரத்தையும் பெறவில்லை.

12. பிரியாதின் 11 - வது பாராவில் சொல்லியிருப்பது ஸரியன்று. 1910 - ஸெப்டம்பர் மாஸத்தில் நாம் அஸ்வஸ்தமாக இருந்த பொழுது சில ஶிவத்யர்கள் நம்மிடம் வந்து, உத்தராதிகாரத்திற்கு முன்று பெயர்களை நிர்த்தேஶித்துச் சொன்னது உண்மைதான். ஆனால், அப்படி அவர்கள் சொன்ன பொழுது, அவர்கள் அதில் யாதொரு பாத்யதையையும் கொண்டாடினாதாக காண்டிக்கவில்லை; நாமும் அவர்கள் ஒரு அதிகாரத்துடன் வந்து சொன்னதாக அபியுகமம் செய்யவில்லை. அவர்கள் சொன்னதைப் பற்றி ஸமயம் வரும்பொழுது நாம் ஆலோசிப்போ மென்றும், ஆசாரத்திற்கு அவிருத்தமாகவும் மடத்திற்கு அதுக்லமாகவும் நம்முடைய அதிகாரத்தை நாம் உபயோகிப்போ மென்றும் நாம் அவர்களுக்குப் பதில் சொன்னேம்.

13. 1913 - ஜூவரியில் நாம் மறுபடியும் அஸ்வாஸ்தியீத்தை அடைக்க பொழுது, 19 - 1 - 1913 - ல் ஒரு மரணசாஸங் எழுதி அது வழியாக இரண்டாவது ப்ரதிவாதியை ஆஸ்தாஷத்திற்கு நியமித்தோம் ; 20 - 1 - 13-ல் காஷாயத்தையும், அதற்கு அடையாளமாக ஒரு ஸ்ரீ முகத்தையும் கொடுத்தோம். 14 - 4 - 13 - ல் அவர் ஸ்ரீவாமியானுர் ; அது முதல் அவர் சட்டப்படி எனக்கு உத்தராத்திகாரியிக்கிட்டார் ; நம்முடன் கலந்து ஆஸ்தாஷத்தின் தர்மங்களை அறுஷ்டித்த வருவதுடன், மற்முடைய சியோகத்திற்கு உட்பட்டுச் சொத்துக்களையும் புரிபாலங்கும் செய்து வருகிறோம். இதற்கும் நாம் ஒரு ஸ்ரீமுகத்தைக் கொடுத்திருக்கிறோம்.

14. நம்மால் நியமிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது ப்ரதிவாதி பெரிய வித்வான், ஈாத்விகர், மடத்தின் ஸம்ப்ரதாயங்களை நன்றாக அறிக்கவர். சிவஷயர்களுடைய ஸம்மதியை மடத்தின் ஆசாரம் அபேக்ஷிக்கின்றது என்று ஒத்துக்கொண்டாலும், இவருடைய நியமம், அநேக சிவஷயர்களுக்குத்தெரிக்கு செய்யப்பட்ட தான்தாலும் அவர்களால் அப்புகமம் செய்யப்பட்டதான்தாலும் ஓரதுவே.

15. பிரியாதின் 14-வது பாராவில் சொல்லப்பட்டிருப்பதை நாம் ப்ரத்யாக்கியாகம் செய்கிறோம்.

16. பிரியாதின் 15 - வது பாராவில் சொல்லப்பட்டிருப்பது ஸரியன்று. இந்த வ்யாஜ்யம் போடுவதற்கும், இந்த வ்யாஜ்யம் போடப்பட்டிருக்கிறது என்று நாம் அறிவுதற்கும் முன்னமேயே, இரண்டாவது ப்ரதிவாதியின் நியமங்கு டூர்னமாகிவிட்டது.

17. பிரியாதுத் தொகை ஸரியன்று.

18. வாதிகளால் அபேக்ஷிக்கப்படும் எவ்வித பரிஹாரத்திற்கும், அவர்கள் அதிகாரிகள்லர்.

19. வ்யாஜ்யம், இப்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் நிலைமையில் ப்ரதிபாதநார்லமன்று.

20. ஆகையால், வாதிகளின் வ்யாஜ்யத்தைக் கோர்ட்டார்கள் தள்ளி விட வேண்டுமென்று நாம் கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஸ்ரீ :

கடிதங்கள்.

ஸ்ரீ வேதாந்த தீபிகை பத்ராதிபருக்கு :—

ஸ்ரீ அஹோபில மடத்து சிவஷய ஸபைக்கு தரவும் ஸஹாயம் செய்வதாக ஒத்துக்கொண்டவர்களில் அஶேகர், கருபையாகத் தாங்கள் ஒத்துக்கொண்ட தொகையை அனுப்பி மிருக்கிறார்கள். அவர்கள் விஷயத்தில் நாம் மிக்க க்ருதஜங்கத யுள்ளவர்களாக இருக்கிறோம். மற்றவர்களும், தாங்கள் கொடு

ப்பதாக ஒத்துக்கொண்ட தொகையை ஸ்ரீகிரத்தில் அனுப்ப க்ருபைசெய்ய வேணுமென்று ப்ரார்த்திக்கிறோம். வேதாந்த தீபிகைக்கு ஸஹாயம் செய்வதாகவும் வ்யாஜ்யச் செலவுக்கு ஸஹாயம் செய்வதாகவும் ஒத்துக்கொண்ட மஹாங்களும் ஸ்ரீகிரத்தில் அவரவர்களுடைய தொகைகளை அனுப்பினால் அத் யந்தம் உபகாரமாக இருக்கும். சென்ற ஸஞ்சிகையில் நாம் அப்புகமம் செய்து கொண்டதற்குப் பிறகு, பின்வரும் தொகைகளை நாம் வரப்பெற நிருக்கிறோம்.

ஸ்ரீ. உ. டி. நரவிழிம் ஜயக்கார், மதிராஸ்.	...	ரூ. 100.
“ ஆர். ஸ்ரீநிவாஸ் ஜயக்கார், கூடலூர்.	...	50.
“ எஸ். ராஜகோபாலா சார்யர், கூடலூர்.	...	10.
ஆக ரூ.		160

சித்தர்,
12—11—13. }

வழி. ராஜகோபாலாசார்யர்,
பொதுக்கார்யத்துறை
ஸ்ரீ. அ. ம். ஃபி. ஸபை.

பிரிவுகளின் அறிக்கை.

மதிராஸ் சைதாப்பேட்டைப் பிரிவு.

ஸ்ரீ. சேட்லார் நரவிழிமாசார்ய ஸ்வாமியின் திருமேனியின் அஸ்வா ஸ்த்யத்தாலும், மற்றும் சில அஸளாகர்யங்களாலும் திருப்பாவை ஸம் பத்தமான உபங்யாஸம் பறை காலமாக நின்றிருந்தது. இப்பொழுது பகவத் க்ருபையால் அந்த விக்கங்கள் நிவருத்தங்களாகவே, சென்ற ஆகஸ்டு மாஸம் 30-ல் சனிக்கிழமையிலும், அதற்கு அடுத்த ஸெப்டம்பர் மாஸம் 4-ல் வியாழக்கிழமையிம் திருவல்லிக்கேணி ஸ்ரீ அஹோபில மடத்தில் இந்தப் பிரிவின் ஸங்கம் சேர்ந்து, திருப்பாவை உபங்யாஸமும் நடந்தது. ஆனால், உபங்யாஸத்தின் மஹிமைக்கு அதுகுணமாக ஸ்ரோதாக்கள் ஏராளமாகக் காணப்படவில்லை. நமது மதக்கரந்தங்களின் தத்வார்த்தத்தைத் தெரிக்குதொள்ள வேண்டும் என்கிற ஆஸ்தை நம்மவர்களுக்கு யதார்த்தமாகவே இருந்தால், இதுபோன்ற அவகாசத்தை இழப்பது உசிதமன்று என்று மாத்ரம் நாம் ஸ்மரிப்பிக்கலாம்.

நாளது நவம்பர்ம் 2-ல் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரிவின் வர்ஷாந்த ஸங்கம் கூட்டப்பட்டது. சென்ற ஸெப்டம்பர்ம் 30-ல் யூடன் முடிவான வர்ஷாந்தத்தின் அறிக்கையும் அவ்வர்ஷாந்தத்தின் வரவு செலவு கணக்கும் படிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பிறகு ப்ரக்ருத வர்ஷாந்தத்திற்காக மாணேஜிங் கமிட்டியார் ஸியமிக்கப்பட்டார்கள்.

APPENDIX

THE MYSORE MUZRAI REGULATION.

(Received the assent of His Highness the Maharaja
on the 11th day of October 1913.)

Whereas it is expedient to consolidate and amend the law relating to Muzrai Institutions in Mysore and to provide for certain remedies in respect of religious and charitable endowments; His Highness the Maharaja is pleased to enact as follows:—

CHAPTER I.*Preliminary.*

1. (1) This Regulation shall be called the Mysore Muzrai Short title and Regulation, 1913; and shall come into force extent. from 1st January 1914.

(2) It extends to the whole of Mysore.

2. (1) 'Muzrai Institution' shall mean and Definitions. include—

- (i) every temple, mosque, or other place of worship or religious service, any *Chatra* or house of feeding or rest for travellers without charge, or other institution of a religious or charitable nature, which is now actually in the sole charge of Government, or for the support of which any annual grant in perpetuity is made from the public revenues, or an inam has been granted and is recognized and registered at the inam settlement as a *devadaya* or *dharma-daya* grant;
- (ii) every institution of a religious or charitable nature which, under the provisions of this Regulation, has been taken under the sole management of Government, so long as it remains under such management.

200

(2) 'Muzrai Officer' shall mean the Deputy Commissioner of the District in which the whole or any part of the property of a religious or charitable institution shall be situated; and an Assistant Commissioner to whom the power of disposing of any question or class of questions connected with such institutions shall have been delegated in writing by the Deputy Commissioner.

CHAPTER II.

Provisions relating to Religious and Charitable Institutions.

3. Government may undertake the management of a religious

Management of a
religious or charitable
institution by Govern
ment.

or charitable trust, (1) at the option of the creator of the trust, provided he has reserved no interest of a residuary or beneficial nature for himself; (2) when the trustees provided by the instrument of trust or actually in charge of the institution all expire or disclaim; (3) when the trustees, or surviving trustees, or the person or all the persons in actual possession and management of the institution voluntarily transfer the management; or (4) when the sole beneficiary or all the surviving beneficiaries voluntarily agree to transfer possession and management.

4. Whenever a dispute arises whether any charitable or religious trust has been actually constituted in respect of any institution, endowment or property, the Muzrai Officer may make a reference to

Reference by the
Muzrai Officer to Di
strict Judge in cases
of dispute.

the Court of the District Judge in whose jurisdiction the greater part of the institution or property is situated.

5. The letter of reference shall be registered and disposed of as a suit between the Muzrai Officer as plaintiff and the parties in possession of the property or opposing the contention of the Muzrai Officer as defendants.

Disposal of the re
ference.

6. Instead of making the reference, the Muzrai Officer may authorise any one or more persons to file a suit under the provisions of Section 92 of the Code of Civil Procedure.

Authorisation of
persons to file a suit
under Section 92 of
the C. P. C.

7. In disposing of references and suits under the foregoing

Award and apportionment of costs.

sections, the Court shall have full power to apportion and award costs either against the parties or against the estate in dispute: Provided

that no Court fees shall be charged in respect of proceedings following on a reference under Section 4.

8. When it is brought to the notice of the Muzrai Officer that any religious or charitable institution dedicated

Enquiry regarding mismanagement of the property of a religious or charitable institution.

for the benefit of the public or a defined section of the public or any property pertaining thereto is being grossly and persistently mismanaged,

he may institute an enquiry into the truth of the allegations against the persons in possession and management of the property or the institution.

9. If it is proved that there has been gross and persistent mismanagement of the institution or of any property pertaining thereto, or any misapplication or misappropriation of any part of the property, or any breach of trust in respect thereof; the Muzrai Officer may order—

Order by Muzrai Officer in such cases.

(1) that the institution may be taken under the management of Government;

(2) that the property which has been mismanaged or misappropriated may be delivered back either to the institution or to the possession of Government for the institution.

(3) that security may be given for the proper performance of the trust or management of the property;

(4) may frame a scheme for the proper management of the institution or management of its property and the application thereof; and

(5) pass such other ancillary or necessary orders as the case may require in accordance with justice and equity.

10. Where property belonging to a religious or charitable institution has been wrongfully alienated by way of sale, barter, mortgage, lease or otherwise within three years before the date of issuing a notice under this section, the Muzrai Officer may, after giving notice to the alienee and ho-

Procedure in cases of wrongful alienation of property belonging to a religious or charitable institution.

310

lding a summary enquiry in accordance with the provisions of the Mysore Land Revenue Code, direct that possession be restored to the institution or that Government assume possession thereof on behalf of the institution.

11. Where the whole or part of the objects of a religious or charitable trust has failed, the Muzrai Officer may, subject to such general rules or special orders as Government may have issued, after notification in the official Gazette and hearing such parties as may appear in an enquiry, pass an order directing that the property or the proceeds thereof in respect of which the object has failed, may be utilized for some object of a similar nature, and may frame a scheme for administration thereof.

Failure of the object of trust.

12. Any person against whom an order has been passed under Sections 9 and 10 directing dispossession or recovery of possession of property or any person who is aggrieved by an order of the Muzrai Officer passed under Section 11 may, within six months from the date of such order, file a suit in the Court of the District Judge in whose jurisdiction the greater part of the property is situate, for cancellation of such order, making the Muzrai Officer one of the defendants.

Suit by a person aggrieved by an order passed under Sections 9, 10 and 11.

If no such suit has been filed or if it has been dismissed by the Court, the Muzrai Officer may, after the lapse of six months from the date of his original order, execute his order and may exercise for that purpose all the powers of a Civil Court in executing decrees;

Provided that in which the property to be disposed of under Section 11 exceeds rupees three thousand in value or the annual income thereof is more than rupees three hundred in value, the sanction of Government shall have been obtained for the order.

Power to make rules for the maintenance of accounts, etc., by persons in charge of religious or charitable institutions.

13. Government shall have power to make rules directing that persons in charge of religious or charitable institutions shall—

(a) keep regular accounts of income and expenditure,

- 391
- (b) submit such returns and supply such information as may be necessary,
 - (c) allow such inspection and verification as may be necessary :

And may, by said rules, prescribe a penalty not exceeding one hundred rupees for any infraction thereof.

14. Where any inam granted by Government for the upkeep of any religious or charitable institution is wrongfully alienated or has passed to the possession of a third party in any manner, and the proceeds thereof have been diverted from the purpose for which it had been granted, the Muzrai

Wrongful alienation of inams granted for the upkeep of religious or charitable institutions.

Officer may, after enquiry, direct that the property may be resumed and retransferred to the institution for whose benefit the inam was intended, or may cancel the inam tenure and impose the full assessment due to Government under the provisions of the Land Revenue Code or cancel the tenure and direct the assessment recovered to be handed over for the benefit of the original institution ;

Provided that no person who has had adverse possession of a property for a period of 12 years shall be deprived of such possession.

15. Government may appoint *Dharmadarsi* to manage the affairs of religious or charitable institutions for such term and with such powers as may be prescribed and may frame rules for the conduct of business among them.

16. Government may invest *Dharmadarsi* with the powers, functions and responsibilities of a corporate person, including power to hold and dispose of property and to sue and be sued.

17. Government may also appoint a Committee of persons chosen by election or otherwise with such powers of management and supervision as may be prescribed by rules, over one or more religious or charitable institutions.

Appointment of Committees with powers of management.

18. It shall be lawful for any trustee or person or persons having the management or control of any religious or charitable institution to invest money belonging to the institution and not required for immediate use on any of the following securities, and on no others, *viz.* :—

- (a) In promissory Notes, debentures, stock or other securities of the Government of India or Mysore;
- (b) In stock or debentures of, or shares or as deposits in, Railway or other Companies approved by Government;
- (c) On a first mortgage of immovable property situate in Mysore; provided that the property is not a lease-hold for a term of years and that the value of the property exceeds by one-half, or if it consists of buildings exceeds by three-fourths, the mortgage money; or
- (d) On any other security expressly authorised by the Instrument of Trust or approved by Government.

19. Arrears of rent or revenue due from tenants in respect of property belonging to a Muzrai institution may be recovered by the officers empowered to recover revenue due to Government in the same manner as arrears of land revenue due to Government.

20. When the property of any religious or charitable institution is situated in more districts than one, the Deputy Commissioner in whose district the institution itself is situated, or with his consent, any other Deputy Commissioner in whose district any part of the property is situated, may exercise all the powers conferred by this Regulation as regards the whole of the property; provided that, in cases of doubt or difference, Government may direct any one of the Deputy Commissioners having jurisdiction to take cognizance of the whole matter.

Procedure when
property is situated
in more districts
than one.

273

21. Every order passed under this Regulation which is not liable to be set aside by suit filed under any of the provisions of this Regulation shall be subject to an appeal to Government—where the order has been passed by a Deputy Commissioner—and to the Deputy Commissioner—where it has been passed by an Assistant Commissioner—in the same manner and subject to the same limitations as appeals under the Land Revenue Code.

Appeals from orders of a Muzrai Officer.

Revision.

22. Every order passed by a Muzrai Officer either in an original case or on appeal shall be subject to revision by Government.

23. Any order passed under this Regulation or the rules framed thereunder by a Muzrai Officer or by Government shall not bar a suit under the provisions of Section 92 of the Code of Civil Procedure.

Saving of suits under Section 92 of the Civil Procedure Code.

CHAPTER III.

Provisions relating to Mathas or similar institutions.

24. The foregoing provisions shall not apply to *Mathas* or other institutions of a similar nature or the property belonging to them which are in the possession of *Mathadhipatis* or other persons entitled by law or general or particular usage to exercise powers of management or ownership.

Exemption of *Mathas* from the operation of the foregoing provisions.

When management of *Mathas* may be assumed by Government,

25. Government may take over the management and possession of the property of any *Matha* or other institution of a similar nature (1) when the *Mathadhipati* or other head of the institution voluntarily applies for such help and places the institution

or its property under the management of Government; (2) when he is dead or has left the country and has not been heard of for more than seven years, and has not made legal and satisfactory arrangement for the carrying on of the ordinary business of the institution, and there is no successor duly appointed according to the rules applicable to succession to

the office ; (3) when he is a minor without a legally appointed guardian, fit and willing to act as such or is by reason of physical or mental infirmity unable to manage the affairs of the *Matha* or other institution.

26. Whenever a complaint is made by at least half the number of householders, or in cases in which

Enquiry into allegations of mismanagement of a *Matha* or other institution.

the *Matha* or other institution has a large following, by at least a hundred house-holders, subject to its jurisdiction as disciples, that the

Mathadhipati or the head of the institution has been grossly mismanaging the property or alienating the bulk of it for enriching his bodily relations or for other improper purposes, Government may order an enquiry.

Authority before whom the enquiry is to be held.

27. Such enquiry shall be before a Committee of not less than three members appointed by Government in each case.

28. When the decision of the Committee has been approved by Government, Government may pass such orders as may be deemed fit concerning the management of the affairs and property of the institution.

29. Where any *Matha* or other similar institution has come under the management of Government under clause (2) of Section 25, Government may take such steps as are necessary to fulfil the indispensable functions of the institution till a proper *Mathadhipati* is nominated in accordance with law or usage.

30. When property of a *Matha* or other similar institution has for any reason come into the possession of Government under the provisions of this Regulation, Government may exercise all the powers of management and disposal possessed by a duly appointed *Mathadhipati* or other head of the institution in possession ; and may make and carry out a scheme either directly by Officers appointed or by a Committee constituted for the purpose.

Powers of Government in regard to management of a *Matha*.

212

31. Government shall also have full power to dispose of the income of the institution as long as it is under Disposal of income of institution. its management (after making due provision for the maintenance of the *Mathadhipati* or other head of the institution, for carrying on services in temples and other places of worship appertaining to the institution in a reasonable manner) on objects of charity or for the spread and encouragement of religious instruction according to the tenets of the said institution.

CHAPTER IV.

Pujaris and other hereditary temple servants.

32. When there is a dispute about the office of a *Pujari* or other servant of a *Muzrai* institution which by law or usage descends by hereditary right, the Amildar of the Taluk in which the institution is situated shall hold an enquiry in the presence of the parties interested and record statements and evidence relevant to the case.

33. The *Muzrai* Officer shall, after reading the record of enquiry by the Amildar and hearing the parties interested, and after making such further enquiry as he thinks necessary, pass a decision on the merits of the case.

34. In the absence of proof to the contrary, no office or service in a *Muzrai* institution shall be deemed to descend by hereditary right unless it has been conferred originally with such an express stipulation in writing by a person with due authority or has been held successively by three generations of the same family in succession in due legal course.

35. Where there is no claimant entitled to succeed to the office of a *Pujari* or other office in a temple or other place of worship, the appointment shall be made by the *Muzrai* Officer in cases of institutions under the direct management of the *Muzrai* Department, or in cases of other institutions dedicated to the public or a section of the public by

No temple office or service in a *Muzrai* institution to be hereditary; except under certain circumstances.

Appointment of a *Pujari* or other officer in a *Muzrai* institution.

396

the devotees of the institution living in its vicinity under such rules as may from time to time be made by Government.

36. Where a majority of not less than three-fourths of the inhabitants of a village or other unit being devotees of a temple, object to the employment as *Pujari* of a person claiming by hereditary right, such person shall be set aside provided that the objectors pay to the claimant such amount by way of compensation as may be fixed by the Muzrai Officer.
- Removal of a Pujari at the instance of Bhaktas.*

CHAPTER V.

Miscellaneous.

37. The enquiry referred to in Sections 8, 11, 14 and 27 shall be conducted in the manner prescribed for a formal enquiry under the Mysore Land Revenue Code, after issue of notices to the parties interested and the Muzrai Officer or other person or persons holding the enquiry shall have all the powers of a revenue officer empowered to conduct such formal enquiry.
- Mode of enquiry referred to in Sections 8, 11, 14 and 27.*

Bar of jurisdiction of Civil Courts in cases falling under the Regulation.

38. In all matters in which a Muzrai Officer or Government has power to pass any order or to take any action, Civil Courts shall exercise jurisdiction only to the extent allowed by this Regulation.
-